

UG-231

**BAF-31/
BCS-31**

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2019.**

Third Year

Accounting and Finance

BUSINESS FINANCE

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. Why is maximizing? Wealth better goal than maximizine profits.

இலாப அதிகரிப்பினைவிட செல்வத்தை அதிகமான இலக்காக கொண்டது ஏன்?

2. What are the kinds of equity shares?

சாதாரண பங்குகளின் வகைகள் யாவை?

3. Briefly explain the concept of capital structure.

மூலதன அமைப்பு கருத்தினை சுருக்கமாக விளக்குக.

4. What are the disadvantages of in adequate working capital?

நடைமுறை முதல் பற்றாக் குறையினால் ஏற்படும் குறைபாடுகள் யாவை?

5. Explain the kinds of dividend.

பங்காதயத்தின் வகைகளை விளக்குக.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Discuss the functions of financial management.

நிதி மேலாண்மையின் பணிகளை விவரி.

7. How the cost of capital is determined for equity shares and preference shares?

நேர்மைபங்குகள் மற்றும் முன்னுரிமை பங்குகளின் அடக்கவிலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது.

8. Discuss the factors which determine the capital structure.

முதல் கட்டமைப்பினை நிர்ணயிக்கும் காரணிகளை விளக்குக.

9. Explain the source of working capital and factors which determine them.

நடைமுறை மூலதனத்தின் ஆதாரங்கள் மற்றும் அதனை நிர்ணயிக்கும் காரணிகளை விளக்குக.

10. What are the factors that influencing dividend policy of business?

வியாபாரத்தின் பங்கு ஆதாய கொள்கையினை பாதிக்கும் காரணிகள் யாவை?

11. What are the merits and demerits of preference shares?

முன்னுரிமை பங்குகளின் நன்மை தீமைகள் யாவை?

12. Explain the different sources of security financing.

பிணைய நிதி இடுதலின் பல்வேறு ஆதாரங்களை விளக்குக.

UG-232

BCS-32

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2019.**

Third Year

INCOME TAX

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any **THREE** questions.

1. Define the term Person.

நபர் – வரையறு.

2. From the given details find out taxable salary of Mr. Sharan who is working and living in Chennai.

Basic salary Rs.78,000

D.A. (forming part of salary) Rs.7,800

House rent allowance per annum Rs.11,700

Rent paid per annum Rs.13,200

சரன் என்பவர் சென்னையில் பணி செய்கின்றார். அவரின் வரிவிதிப்பிற்குரிய சம்பளத்தை கணக்கிடுக.

அடிப்படை ஊதியம் ரூ.78,000

படி (சம்பளத்துடன் கூடியது) ரூ.7,800

வீட்டு வாடகைப்படி ஓர் ஆண்டிற்கு ரூ..11,700

வாடகை செலுத்தியது ஓர் ஆண்டிற்கு ரூ.13,200

3. What are Deemed Profits?

இலாபமாக கருதப்படுவன யாவை?

4. Compute Income from other sources

Director fees Rs.60,000

Interest from Bank Rs.9,000

Income from undisclosed sources Rs.45,000

Gross dividend on shares Rs.16,200

Ground rent Rs.5,000

இதர வருமானத்தை கணக்கிடுக.

இயக்குநர் கட்டணம் ரூ.60,000

வங்கி மீதான வட்டி ரூ.9,000

வெளிக்காட்டாத வருமானம் ரூ.45,000

மொத்த பங்காதாயம் ரூ.16,200

தரை வாடகை ரூ.5,000

5. State any five general deductions from payments.

செலுத்துதல்களில் ஏதேனும் ஐந்து பொது கழிவுகளை குறிப்பிடுக.

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain the rules relating to determination of residential status of an assessee.

தனி நபரின் குடியிருப்பு நிலையை தீர்மானிக்கும் விதிமுறைகளை விளக்குக.

7. Describe the treatment of agricultural Income under Income Tax Act.

விவசாய வருமானம் இந்திய வருமானச் சட்டத்தில் எவ்விதம் கருதப்படுகிறது என்பதை விவரி.

8. Find out Salary Income for the financial year 2018-19.

Salary Rs.8,000 p.m.

D.A. Rs.3,000 p.m.

Salary received in advance Rs.24,000

Bonus Rs.6,000

Education allowance @ 300 p.m. each for his two children

Arrears of salary received Rs.8,000

House rent allowance Rs.2,500 p.m. (Rent paid Rs.2,000 p.m.)

Find out the salary Income.

2018-19 ஆண்டிற்கான சம்பள வருமானத்தை கணக்கிடுக.

சம்பளம் ரூ.8,000 p.m.

படி ரூ.3,000 p.m.

சம்பள முன்பணம் ரூ.24,000

லாப ஈவு ரூ.6,000

கல்வி படி ரூ.300 p.m. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும்.

சம்பள நிலுவை பெற்றது ரூ.8,000

வீட்டு வாடகை ரூ.2,500 p.m. வாடகை செலுத்தியதும் (2,000 p.m.)

சம்பள வருமானத்தை கணக்கிடுக.

9. The house details are given below

	Rs.
Rent received	75,000
Municipal tax	12,000
Insurance premium	500
Unrealised rent	7,500
Municipal value	80,000
Interest on housing loan	15,000

Compute income from House property.

	ரூ.
வாடகை பெற்றது	75,000
நகராட்சி வரி	12,000
காப்பீடு	500
கிடைக்க பெறாத வாடகை	7,500
நகராட்சி மதிப்பு	80,000
வீட்டு கடன் மீதான வட்டி	15,000
வீட்டு வருமானத்தை கணக்கிடுக.	

10. The P&L account of a firm shows a profit of Rs.20,000 after charging the following items

	Rs.
Income tax paid	20,000
Travelling expenses	50,000
Penalty and fees	10,000
Sales tax	50,000
Remuneration to partners	80,000

Compute the taxable profit.

நிறுவனத்தின் இலாப நட்ட ரூ.20,000 பின்வரும் சரிக்கட்டுதல்கள் பதிவு செய்த பிறகு

ரூ.

வருமான வரி செலுத்தியது	20,000
போக்குவரத்து செலவுகள்	50,000
தண்டச் செலவுகள்	10,000
விற்பனை வரி	50,000
கூட்டாளிகளின் ஊதியம்	80,000

சரியான வரி விதிப்பிற்கு உரிய லாப / நட்டத்தை கணக்கிடுக.

11. Compute capital gain / loss for AY 2019-20

Rs.

House purchased in 1982-83	4,36,000
Sold in 2016 (CII – 1125)	95,00,000
New House purchased	3,00,000
Deposit in capital gain scheme	4,00,000

Find out capital gain / loss.

2019-20 ஆண்டிற்கான விபரங்கள்

ரூ.

வீடு கொள்முதல் 1982-83	4,36,000
விற்பனை 2016 (CII – 1125)	95,00,000
புதிய வீடு கொள்முதல்	3,00,000
மூலதன ஆதாய வைப்பு	4,00,000

மூலதன ஆதாயம் / நட்டம் கணக்கிடுக.

12. Compute the qualifying amount U/S 80C for the AY 2019-20 with the below details

Rs.

Contribution to RPF	42,000
Contribution to NSC	12,000
Group Insurance paid	18,000
Repayment of housing loan	10,000
Tuition fees paid	8,000
Deposit in NSS	20,000
Investment in UTI	10,000

2019-20ஆண்டிற்கான U/S 80C -க்கான தகுதியான தொகையை கணக்கிடுக.

	ரூ.
RPF – பங்களிப்பு	42,000
NSC – பங்களிப்பு	12,000
குழு காப்பீடு செலுத்தியது	18,000
வீட்டு கடன் திருப்பி செலுத்தியது	10,000
கல்விக் கட்டணம் செலுத்தியது	8,000
NSS –ல் வைப்பு	20,000
UTI –ல் முதலீடு	10,000

UG-233

**BCS-33/
BBCA-33**

**B.Com. (CS) DEGREE EXAMINATION –
JUNE, 2019.**

Third Year

COST ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. Give any five differences between Cost accounting and Financial accounting.

நிதி கணக்கியலுக்கும், அடக்கவிலை கணக்கியலுக்கும் உள்ள ஏதாவது ஐந்து வேறுபாடுகளை எழுதுக.

2. Calculate re-ordering level, Maximum stock level from the following Information :

Minimum consumption – 100 units per day
Maximum consumption – 150 units per day
Normal consumption – 120 units per day
Re-order period – 10-15 days
Re-order quantity – 1500 units
Normal Re-order period – 12 days

மறு ஆணைநிலை, அதிகபட்ச நிலையை பின்வரும் தகவல்களில் இருந்து கண்டுபிடிக்கவும்.

குறைந்தபட்ச நுகர்வு ஒரு நாளைக்கு	— 100 அலகுகள்
அதிகபட்ச நுகர்வு ஒரு நாளைக்கு	— 150 அலகுகள்
சாதாரண நுகர்வு ஒரு நாளைக்கு	— 120 அலகுகள்
சிக்கன கொள்முதல் காலம்	— 10-15 நாட்கள்
சிக்கன கொள்முதல் அளவு	— 1500 அலகுகள்
சாதாரண சிக்கன கொள்முதல் காலம்—	12 நாட்கள்

3. State the reasons for variation between cost and financial profit.

அடக்கவிலை கணக்கியியல் இலாபத்திற்கும், நிதி கணக்கியல் இலாபத்திற்கும் முரண்பாடு வர காரணங்கள் யாவை?

4. The following is the Information relating to contract 123.

	₹	₹
Contract Price	6,00,000	Wages 1,64,000
General expenses	8,600	Raw material 1,20,000
Plant	20,000	

As on the date cash received was ₹ 2,40,000 being 80% of work certified. The value of material remaining at site was ₹ 10,000. Depreciation on plant by 10%. Prepare Contract account showing profit to be credited to P&L a/c.

ஒப்பந்தம் 123-ன் கீழ்க்கண்ட குறிப்புகளிலிருந்து ஒப்பந்தத்தின் இலாப நட்டக் கணக்கை கணக்கிடுக.

	₹	₹
ஒப்பந்த விலை	6,00,000 கூலி	1,64,000
பொது செலவுகள்	8,600 மூலப்பொருள்	1,20,000
பொறியாலை	20,000	

பெறப்பட்ட நாளில் ₹ 2,40,000 பணியிடத்தில் 80% பெறப்பட்டது. தளத்தில் மீதமுள்ள மூலப்பொருள்கள் ₹ 10,000. தேய்மானம் (பொறி) 10%.

5. Profit ₹ 800,
Sales ₹ 8,000
Variable cost 75% of sales

Find out :

- (a) BEP
(b) What would be sales volume to earn a profit of ₹ 2,000?

லாபம் ₹ 800,

விற்பனை ₹ 8,000

மாறுபடும் செலவு 75%

பின்வருவனவற்றை கண்டுபிடி :

(அ) இலாப-நட்ட மற்ற புள்ளி

(ஆ) ₹ 2,000 இலாபத்திற்கான விற்பனை.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. State the advantages and disadvantages of Cost accounting.

கணக்கியலின் நன்மை மற்றும் தீமைகளை விவரிக்கவும்.

7. From the following details, prepare stores ledger account showing issue of material on the basis of LIFO

2017	Purchases	Issues	
Aug 3	750 kg @ ₹ 2	Aug 19	850 kg
Aug 18	350 kg @ ₹ 2.10	Aug 26	450 kg
Aug 25	600 kg @ ₹ 2.20	Aug 29	570 kg
Aug 28	500 kg @ ₹ 2.30	Aug 30	150 kg

பின்வரும் விபரங்களைக் கொண்டு சரக்கு பேரேட்டு
கணக்கை LIFO அடிப்படை சரக்கு முறையில் தயாரிக்க

2017		கொள்முதல்		வெளியீடு	
ஆகஸ்டு				ஆகஸ்டு	
3	750 kg @ ₹ 2	19	850 kg		
18	350 kg @ ₹ 2.10	26	450 kg		
25	600 kg @ ₹ 2.20	29	570 kg		
28	500 kg @ ₹ 2.30	30	150 kg		

8. Mr. Gopal furnishes the following relating to manufacture of standard product during the month 2017 (August)

Raw material consumed	Rs.15,000
Direct labour	Rs.9,000
Machine hours worked	900 hours
Machine hour rate	5
Administrative overhead	20% on work cost
Selling overhead	0.50 per unit
Unit produced	17,100
Unit sold	16,000
Unit selling price	Rs. 4 per unit

Prepare cost sheet showing cost per unit.

ஆகஸ்டு 2017-ன் திரு. கோபால் நிறுவனத்தின் உற்பத்தியின் தகவலின் படி ஒரு அடக்கவிலை பட்டியலை தயார் செய்க.

மூலப்பொருள் நுகர்வு	ரூ.15,000
நேரடி கூலி	ரூ.9,000
இயந்திர நேரம்	900 மணி
இயந்திர நேர விகிதம்	5
நிர்வாக மேற்செலவு	20% வேலை செலவிலிருந்து
விற்பனை மேற்செலவு (ஒரு அலகிற்கு)	0.50
உற்பத்தி (அலகுகள்)	17,100
விற்பனை (அலகுகள்)	16,000
விற்பனை ஒரு அலகிற்கு	ரூ. 4

9. A product passes through I, II and III process. Prepare process account assuming that assuming there is no opening and costing stock.

Particulars	Process		
	I	II	III
Material	1,000	1,500	500
Labour	5,000	8,000	6,500
Overhead	1,050	1,188	2,003
Actual output (unit)	9,500	9,100	8,100
Normal loss	3%	5%	8%

The wastage of process I was sold at 25 paise per unit, Process II -0.50 paise and Process III-Rs. 1 per unit. Raw material of 10,000 units were introduced into process I in the beginning cost of Rs. 1 per unit.

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து செயல்முறை I, II மற்றும் III செலவின் கணக்கை தயாரிக்கவும். தொடக்க மற்றும் இறுதி சரக்கிருப்பு இல்லை என்று ஊகித்து கொள்ளவும்.

விவரம்	செயல்முறை		
	I	II	III
மூலப்பொருள்கள்	1,000	1,500	500
கூலி	5,000	8,000	6,500
மேற்செலவு	1,050	1,188	2,003
உண்மையான உற்பத்தி (அலகுகள்)	9,500	9,100	8,100
சாதாரண இழப்பு	3%	5%	8%

செயல்முறை விரயத்தை பின்வரும் விலைக்கு விற்கப்பட்டது. (ஒரு அலகிற்கு) செயல்முறை I – 0.25 பைசா, II-0.50 பைசா, III-ரூ. 1 செயல்முறை I-ல் 10,000 அலகுகள் மூலப்பொருட்களை ரூ.1 (ஒரு அலகிற்கு) என்று தொடங்கப்பட்டது.

10. From the following calculate earning of worker under
- Time rate system
 - Piece rate system
 - Halsay plan
 - Rowan plan

Wage rate ₹ 2 per hour, production per hour – 4 units, DA – 1 per hour, Standard time fixed 80 hours, Actual time token – 50 hours, production 250 units.

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து

(அ) நேரவிகித திட்டம்

(ஆ) அலகு விகித திட்டம்

(இ) ஹால்சே திட்டம்

(ஈ) ரோவான் திட்டம் முறையில் தொழிலாளிகளின் கூலியை கண்டுபிடி.

கூலி விகிதம் ரூ. 2 (ஒரு மணி நேரத்திற்கு), உற்பத்தி - 4 அலகுகள் (ஒரு மணி நேரத்திற்கு), அகவிலைப்படி - ரூ. 1 (ஒரு மணி நேரத்திற்கு) திட்டநேரம் - 80 மணிகள். உண்மையான நேரம் எடுத்து கொண்டது - 50 மணிகள் உற்பத்தி 250 அலகுகள்.

11. Calculate ;

(a) PV ratio

(b) Fixed cost

(c) BEP

(d) Sales required to earn a profit of ₹ 5,000

(e) Margin of safety in 2017.

	2016	2017
	₹	₹
Sales	38,000	65,000
Profit	(2,400)	3,000

ஒரு நிறுமத்தின் ஏடுகள் பின்வருவனவற்றை காட்டுகின்றன.

காலம்	2016	2017
	₹	₹
விற்பனை	38,000	65,000
இலாபம்	(2,400)	3,000

கண்டுபிடி :

- (அ) இலாப - அளவு விகிதம்
- (ஆ) நிலையான செலவு
- (இ) சமநிலை புள்ளி
- (ஈ) ₹ 5,000 இலாபத்திற்கான விற்பனை
- (உ) பாதுகாப்பு பகுதி 2017க்கு

12. From the following calculate

- (a) Labour cost variance
- (b) Labour rate variance
- (c) Labour efficiency variance

Standard rate of wages per hour – ₹ 10

Standard hours – 300

Actual rate of wages per hour – ₹ 12, Actual hours – 200.

கீழ்க்கண்ட விபரங்களிலிருந்து கண்டுபிடி :

(அ) தொழிலாளர் விலை மாறுபாடு

(ஆ) தொழிலாளர் விகித மாறுபாடு

(இ) தொழிலாளர் செயல்திறன் மாறுபாடு

நிலையான விகித கூலி ஒரு மணிக்கு – ₹ 10

நிலையான நேரம் – 300

உண்மையான விகித கூலி ஒரு மணிக்கு – ₹ 12

உண்மையான நேரம் – 200 .

UG-234

BCS-34

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2019.**

Third Year

Corporate Secretaryship

ACCOUNTING FOR MANAGERIAL DECISIONS

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. List out any five difference between management accounting and financial accounting.

மேலாண்மை கணக்கியலுக்கும் நிதி கணக்கியலுக்கும் இடையேயான ஏதேனும் ஐந்து வேறுபாடுகளை வரிசைப்படுத்துக.

2. Explain the limitations of financial statements.

நிதியியல் அறிக்கையின் குறைகளை விளக்குக.

3. Calculate :

- (a) Current ratio
- (b) Liquidity ratio
- (c) Absolute liquidity ratio.

from the following information :

	Rs.
Cash	18,000
Debtors	1,42,000
Closing stock	1,80,000
Bills payable	27,000
Creditors	50,000
Outstanding expenses	15,000
Tax payable	75,000

கீழ்க்கண்ட தகவல்களிலிருந்து நடப்பு விகிதம், நீர்மைத் தன்மை விகிதம், சரியான நீர்மைத் தன்மை விகிதம் ஆகியவற்றைக் கணக்கிடுக.

	ரூ.
ரொக்கம்	18,000
கடனாளிகள்	1,42,000
இறுதிச் சரக்கு	1,80,000
செலுத்துவதற்குரிய மாற்றுச் சீட்டு	27,000
கடனீந்தோர்	50,000
கொடுபடவேண்டிய செலவினங்கள்	15,000
செலுத்த வேண்டிய வரி	75,000

4. The following details are available from a company.

	2015	2016		2015	2016
	Rs.	Rs.		Rs.	Rs.
Share capital	70,000	74,000	Cash	9,000	7,800
Debentures	12,000	6,000	Debtors	14,900	17,700
Reserve for doubtful debts	700	800	Stock	49,200	42,700
Trade creditors	10,360	11,840	Land	20,000	30,000
Profit and less a/c	10,040	10,560	Goodwill	10,000	5,000
	<u>1,03,100</u>	<u>1,03,200</u>		<u>1,03,100</u>	<u>1,03,200</u>

You are required to calculate cash from operation.

கீழ்க்காணும் விவரங்கள் ஒரு நிறுமத்தில் கிடைத்தவை.

	2015	2016		2015	2016
	ரூ.	ரூ.		ரூ.	ரூ.
பங்கு மூலதனம்	70,000	74,000	ரொக்கம்	9,000	7,800
கடன் பத்திரம்	12,000	6,000	கடனாளிகள்	14,900	17,700
ஐயக்கடன் காப்பு	700	800	சரக்கு	49,200	42,700
வியாபாரக் கடன்			நிலம்	20,000	30,000
ஈந்தோர்	10,360	11,840	நற்பெயர்	10,000	5,000
லாப நட்ட க/கு	10,040	10,560			
	<u>1,03,100</u>	<u>1,03,200</u>		<u>1,03,100</u>	<u>1,03,200</u>

ரொக்க நடமாட்டத்தைக் கணக்கிடுக.

5. Prepare a production budget for the three months ending March 31, 2009 for a factory producing four products, on the basis of the following information.

Type of product	Estimated stock on Jan-1 2009 (units)	Estimated stock on Jan-March 2009 (units)	Desired closing stock March, 31 2009 (units)
A	2000	10000	5000
B	3000	15000	4000
C	4000	13000	3000
D	5000	12000	2000

கீழ்க்கண்ட விவரங்களின்படி நான்கு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் 31 மார்ச் 2009 ல் முடியும் மூன்று மாதத்திற்கான ஒரு உற்பத்தித் திட்டப்பட்டியலைத் தயாரிக்கவும்.

பொருளின் வகைகள்	1.1.2009 எதிர்பார்க்கப்படும் சரக்கிருப்பு (அலகுகளில்)	1.1.2009 முதல் 31.3.2009 வரை எதிர்பார்க்கப்படும் விற்பனை (அலகுகளில்)	மார்ச் 31, 2009ல் விரும்பத்தக்க இறுதிச் சரக்கிருப்பு (அலகுகளில்)
A	2000	10000	5000
B	3000	15000	4000
C	4000	13000	3000
D	5000	12000	2000

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain the advantages and limitations of management accounting.

மேலாண்மை கணக்கியலின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளை விவரி.

7. Calculate the trend percentage from the following figures of Priya Ltd. taking 2005 as the base and interpret them.

Rs. in lakhs

Year	Sales	Stocks	Profit before tax
2005	1881	709	321
2006	2340	781	435
2007	2655	816	458
2008	3021	944	527
2009	3768	1154	672

பிரியா லிமிடேட்டின் பின்வரும் விபரங்களிலிருந்து
போக்கு விகிதங்கள், 2005-ம் ஆண்டினை அடிப்படையாக
கொண்டு கணக்கிட்டு விளக்கவுரை தருக.

ரூ. (லட்சத்தில்)

ஆண்டுகள் விற்பனை சரக்கிருப்பு வரிக்கு முந்தைய
இலாபம்

2005	1881	709	321
2006	2340	781	435
2007	2655	816	458
2008	3021	944	527
2009	3768	1154	672

8. From the following information, prepare a balance sheet. Give the working also.
- (a) working capital - Rs. 75,000
 - (b) reserves and surplus - Rs. 1,00,000
 - (c) bank overdraft - Rs. 60,000
 - (d) current ratio - 1.75
 - (e) liquid ratio - 1.15
 - (f) fixed assets to proprietors funds - 0.75
 - (g) long-term liabilities - Nil.

பின்வரும் தகவல்களிலிருந்து இருப்பு நிலை குறிப்பை தயார் செய்க.

- (அ) நடைமுறை முதல் - ரூ. 75,000
(ஆ) காப்பு மற்றும் உபரி - ரூ. 1,00,000
(இ) வங்கி மேல்வரைபற்று - ரூ. 60,000
(ஈ) நடப்பு விகிதம் - 1.75
(உ) நீர்ம விகிதம் - 1.15
(ஊ) நிலையான சொத்துக்கள் உரிமையாளர்களுக்கு நிதி - 0.75
(எ) நீண்டகால பொறுப்புகள் - இல்லை

9. The following are the balance sheets of V Ltd. as on 1st March 2012 and 2013. Prepare a statement of cash flow.

Balance Sheets					
	2012	2013	Assets	2012	2013
7% redeem			Fixed assets	4,000	4,100
pref-share	1,000	-	(-) depreciation	1,500	1,100
Equity shares	4,000	4,000		2,500	3,000
Reserve	200	200	Debtors	2,400	2,000
P/L a/c	120	100	Stock	3,500	3,000
Debentures	700	600	Prepaid expenses	50	50
Creditors	1100	1200	Cash	350	100
Provision					
for tax	420	300			
Proposed dividend	580	500			
Bank O.D	680	1,250			
	<u>8,800</u>	<u>8,150</u>		<u>8,800</u>	<u>8,150</u>

V விமிடெட்டின் மார்ச் 1, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான இருப்புநிலைக் குறிப்புகள் பின்வருமாறு இதிலிருந்து ரொக்க ஓட்ட அறிக்கை தயார் செய்க.

இருப்புநிலைக் குறிப்புகள்					
	2012	2013	சொத்துக்கள்	2012	2013
7% மீட்பு முன்னுரிமை			நிலைச் சொத்துக்கள்	4,000	4,100
பங்குகள்	1,000	-	(-) தேய்மானம்	1,500	1,100
சம்பங்கு முதல்	4,000	4,000		2,500	3,000
காப்புநிதி	200	200	கடனாளிகள்	2,400	2,000
இலாபநட்ட க/கு	120	100	சரக்கு	3,500	3,000
கடன் பத்திரங்கள்	700	600	முன்கூட்டி செலுத்திய		
கடனீந்தோர்	1100	1200	செலவுகள்	50	50
வரிக்கான ஒதுக்கு	420	300	ரொக்கம்	350	100
பங்காதாயம் அறிவிப்பு	580	500			
வங்கி மேல் வரைப்பற்று	680	1,250			
	<u>8,800</u>	<u>8,150</u>		<u>8,800</u>	<u>8,150</u>

10. The expenses for budgeted production of 10000 units in a factory are furnished below.

Particulars	Per unit Rs.
Materials	70
Labour	25
Variable over heads	20
Fixed overheads (Rs. 1,00,000)	10
Variable expenses (direct)	5

Particulars	Per unit Rs.
Selling expenses (10% fixed)	13
Distribution expenses (20% fixed)	7
Administration expenses (Rs. 50,000)	5
Total cost per unit	<u>155</u>

Prepare a budget for production of (a) 8000 units (b) 6000 units and (c) indicate cost per unit at both the levels. Assume that administration expenses are fixed for all the levels of production.

ஒரு தொழிற்சாலையின் 10,000 அலகுகள் உற்பத்தி செய்வதற்கான வரவு செலவு திட்டமிட்ட செலவுகள் பின்வருமாறு.

விபரங்கள்	ரூ. (ஓர் அலகுக்கு)
மூலப்பொருள்கள்	70
கூலி	25
மாறுபடும் மேற்செலவுகள்	20
நிலை மேற்செலவுகள் (ரூ. 1,00,000)	10
மாறுபடும் செலவுகள் (நேரடி)	5
விற்பனை செலவுகள் (10% நிலையானது)	13
வழங்கல் செலவுகள் (20% நிலையானது)	7
நிர்வாகச் செலவுகள் (ரூ. 50,000)	5
அலகின் மொத்த செலவு	<u>155</u>

உற்பத்தி வரவு செலவு திட்டத்தை கீழ்காணும் உற்பத்திக்கு தயாரிக்கவும் (அ) 8000 அலகுகள் (ஆ) 6000 அலகுகள் (இ) இரு நிலைகளிலும் ஒவ்வொரு அலகுக்கான அடக்கத்தை காட்டுக. அனைத்து நிலை தயாரிப்பிலும் நிர்வாகச் செலவு நிலையானது என ஊகித்துக் கொள்க.

11. Two products M and N which are mutually exclusive are being under consideration. Both of them required an investment of Rs. 1,00,000 each. The net cash inflows are estimated as under.

Year	M	N
	Rs.	Rs.
1	10,000	30,000
2	40,000	50,000
3	30,000	80,000
4	60,000	40,000
5	90,000	60,000

The company targeted rate of return on investments is 12% you are required to assess the projects on the basis of their present values, using NPV method.

Present value of Re. 1 at 12% interest for five years are given below.

1st Year - 0.893 2nd year - 0.797 3rd year - 0.712 4th year - 0.636 5th year - 0.567.

M மற்றும் N இருவேறு சமநோக்குடைய திட்டங்கள், இவை இரண்டிற்கும் தலா ரூ. 1,00,000 முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. நிகர ரொக்க ஓட்டம் மதிப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டு	M	N
	ரூ.	ரூ.
1	10,000	30,000
2	40,000	50,000
3	30,000	80,000
4	60,000	40,000
5	90,000	60,000

அந்த நிறுவனம் 12% முதலீட்டின் மீதான திரும்ப வீதம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. நடப்பு மதிப்பை அடிப்படையாகக் கொண்டு நிகர மதிப்பு முறையை கணக்கிடுக.

ஐந்து வருடங்களுக்கான நடப்பு வீதம் ரூ. 1, 12% வீதத்தில் கீழே தரப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு - 0.893 இரண்டாம் ஆண்டு - 0.797
மூன்றாம் ஆண்டு - 0.712 நான்காம் ஆண்டு - 0.636
ஐந்தாம் ஆண்டு - 0.567.

12. Distinguish between fund flow statement and cash flow statement.

நிதி ஓட்ட அறிக்கைக்கும் ரொக்க ஓட்ட அறிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை கூறுக.

UG – 235

BCS–35

**B.Com. DEGREE EXAMINATION –
JUNE, 2019.**

Third Year

Corporate Secretaryship

**PRINCIPLES OF HUMAN RESOURCE
MANAGEMENT**

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any **THREE** questions.

1. State the importance of HRM.

மனிதவள மேலாண்மையின் முக்கியத்துவத்தை
குறிப்பிடுக.

2. What are the limitations of HR planning?

மனிதவளத் திட்டமிடுதலின் குறபாடுகள் யாவை?

3. Explain in detail the various external sources of Recruitment.

நிறுவனத்தின் புற ஆள்சேர்த்தலுக்கான பல்வேறு
வளங்களை விளக்குக.

4. Explain the objectives of wage administration.

கூலி நிர்வகித்தலின் நோக்கங்களை விளக்குக.

5. Explain the functions of a trade union.

தொழிற் சங்கத்தின் பணிகளை விளக்குக.

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain the role of the Human Resource Manager.

மனித வள மேலாளரின் பங்கு குறித்து விளக்குக.

7. Explain the various steps involved in HR planning.

மனித வள திட்டமிடலில் உள்ள பல்வேறு படிநிலைகளை விளக்கி எழுதுக.

8. Discuss the various stages involved in the selection of candidates for jobs in an organisation.

ஒரு நிறுவனத்தின் பணியார்களை தேர்வு செய்வதில் உள்ள பல்வேறு நிலைகளை விளக்கி எழுதுக.

9. Describe the importance of training.

பயிற்சி அளித்தலின் முக்கியத்துவத்தை விளக்குக.

10. Discuss the various methods available for appraising the performance of employees.

ஒரு பணியாளரின் செயல்திறன் மதிப்பீட்டின் பல்வேறு முறைகளை விளக்குக.

11. Explain in detail the procedure to be followed for initiating disciplinary action against an employee.

நிறுவன பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்கீன நடவடிக்கைகள் எடுப்பதற்கான நடை முறைகளை விளக்கி எழுதுக.

12. Discuss the duties and liabilities of a trade union.

தொழிற்சங்கத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விளக்கு எழுதுக.
